1972 ஆகஸ்ட் 24]

அரசாங்கம் 50 சதவிகிதம் கொள்முதல் செய்கிறது. வேண்டுமென்றே பதுக்கி வைத்திருந்தால் அரசாங்கம் அவர்கள்மீது வழக்கும் தொடரும். இப்பொழுது வழக்குத் தொடரவில்லை. எங்கெங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே அரசாங்கம் கொள்முதல் செய்திருக்கிறது.

திரு. கு. காமாட்சி : தலைவரவர்களே, மத்திய அரசின் குறிப்பு ஒன்று ஒருவர் 8 கிலோ அரிசிதான் சாப்பிடலாம் என்று இருக்கிறது. அந்த அளவிற்கு 8 கிலோ வைத்துக் கொள்ளலாம் என்ற அளவிலே உச்சவரம்பு நிர்ணயிக்கப்படுமா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : இதுபற்றி எனக்குத் தகவல் இல்லை.

ரெட்டையாபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்

* 311 வினா—திரு. [redacted] பெ. சௌந்தரபாண்டியன் : மாண்புமிகு உணவு-வருவாய்த்துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) அறந்தாங்கி வட்டம், ரெட்டையாபாளையம் கிராமத்தில் சிலைகள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டனவா ?

(இ) ஆம் எனில், மேற்படி சிலைகள் எங்கெங்கே ஒப்படைக்கப்பட்டுள்ளன ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : (அ) அறந்தாங்கி வட்டம், ரெடைபாளையம் என்ற கிராமத்தில்தான் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

(இ) அறந்தாங்கி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவரவர்களே, என்னென்ன சிலைகள் கண்டெடுக்கப்பட்டன என்கிற விவரத்தை அறியலாமா?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : தலைவரவர்களே, என்னென்ன சிலைகள் என்ற முழு விவரம் என்னிடத்தில் இல்லை. 7 சிலைகளும். 1 பாதரட்சை கட்டையும் வைக்கப்பட்டிருந்ததாகவும். 4 கைகள் உள்ள சிலையும் இன்னும் சில சாமான்களும் காணாமல் போய். அறந்தாங்கி தாசில்தாருக்கு அறிவிக்கப்பட்டு,

தாசில்தார் விசாரணை செய்து மேற்படி விக்கிரங்களை ஜீப்பில் எடுத்துச் சென்று விட்டதாகவும், காணமல் போன 4 கைகள் உள்ள லட்சுமி சிலையும் 9 அங்குலம் உயரம் உள்ள ஒரு சிறிய சிலையும் 1 பாதரட்சையும் சிறுவிளத்தூர் அழகிரிசாமியிடமிருந்து போலீசாரால் கைப்பறறப்பட்டுள்ளது.

திரு. த. சோணையா : தலைவரவர்களே, இந்த சிலைகள் அடிககடி கண்டெக்கப்படுகின்றன. அப்படி கண்டெடுக்கப்படுகின்றபொழுது கிடைக்கின்ற சிலைகளிலே பெண் தெய்வங்களின் சிலைகள் இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவா?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : நான் சொன்ன பதிலிலே லட்சுமி சிலை ஒன்றைச் சொன்னேன்.

திருமதி த. ந அனந்தநாயகி : இப்படிக் கண்டெடுக்கப்படும் சிலைகள் எப்படி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு காணமல் போயிற்று? அல்லது ஒப்படைப்பதற்கு முன்னல் காணமல் போனதா? அதைக் கண்டுபிடிக்க எத்தனை நாட்கள் ஆனது?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : தலைவரவர்களே, வட்டாட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது காணமற் போக வில்லை. காணமல் போனவற்றை கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொன்னேன்.

திரு ரா. மா. முனுசாமி : தலைவரவர்களே, அடிக்கடி தமிழகத்தில் சிலைகள் காணமல் போகின்றன. ஆகவே தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்தால் ஒரே நேரத்திலே தமிழ்நாடெங்கும் எந்தெந்த மாவட்டத்தில் சிலைகள் இருக்கின்றன என்று கண்டு பிடிக்க அரசு ஆணையிடுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : அதுபற்றி முதல்வரவர்களுக்குக் கேள்வி போட வேண்டும்.

தையல் மிஷின்கள் தயாரிப்பு

*312 வின—திரு. என். கிட்டப்பா : மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினவுக்கு விடையளிப்பாரா—

தஞ்சை மாவட்டத்தில் தையல் மிஷின் தயாரிக்கும் தொழிற் சாலை ஒன்றைத் துவக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?